

SDic

Deposit Insurance
Policyowners' Protection



பாலிசி உரிமையாளர் பாதுகாப்புத் திட்டம்

'காப்பீட்டு உரிமையாளர் பாதுகாப்புத் திட்டத்தின்' (PPF) கீழ் உங்கள் காப்பீட்டுத் திட்டங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை இந்தக் கையேடு விளக்குகிறது.

பாலிசிதாரர் பாதுகாப்பு (PPF) திட்டம் பற்றி


சிங்கப்பூரில் உரிமம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்கள் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) ஆல் கண்காணிக்கப்படுகின்றன. சிங்கப்பூரின் நிதி அமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதும், நிதி நிறுவனங்கள் திறமையான ஆபத்து மேலாண்மை அமைப்புகளையும் போதுமான உள் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று கோருவதும் MAS இன் நோக்கமாகும். எனினும், MAS தனிப்பட்ட நிதி நிறுவனங்களின் உறுதியை உத்தரவாதம் அளிப்பதில்லை.

எனவே, PPF திட்ட உறுப்பினரான ஆயுள் அல்லது பொது காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால் பாலிசிதாரர்களைப் பாதுகாக்க பாலிசிதாரர் பாதுகாப்பு (PPF) திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிங்கப்பூர் வைப்பு காப்பீட்டு நிறுவனம் (SDIC) ஆல் நிர்வகிக்கப்படுகிறது, இது வைப்பு காப்பீட்டுத் திட்டத்தையும் நிர்வகிக்கிறது. காப்பீடு தானாகவே வழங்கப்படும், ஆனால் வரம்புகளுக்கு உட்பட்டது.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான PPF காப்பீடு

காப்பீடு செய்யப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் வகைகள்:

- ✓ தனிப்பட்ட மற்றும் குழு கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட மற்றும் குழு முழு ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட மற்றும் குழு முதிர்வு வழங்கல் பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட மற்றும் குழு வருடாந்திர வருமானங்கள்
- ✓ தனிப்பட்ட மற்றும் குழு விபத்து மற்றும் உடல்நல (A&H) பாலிசிகள்



PPF திட்டம் வெவ்வேறு வகையான ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை
பின்வரும் வரம்புகள் வரை பாதுகாக்கிறது:

தனிப்பட்ட மற்றும் தன்னார்வ கௌ ஆயுள் பாலிசிகள்

(எ.கா. கால, முழு ஆயுள், முதிர்வு வழங்கல்)

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திலும்
ஒவ்வொரு உயிர் காப்பீட்டாளருக்கும்
மொத்த உத்தரவாத காப்பீட்டுத்
தொகைக்கு S\$500,000 வரையும்,
மொத்த உத்தரவாத சரண்டர்
மதிப்புக்கு S\$100,000 வரையும்.

தனிப்பட்ட மற்றும் தன்னார்வ கௌ வாடாந்திர வாமானங்கள்

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திலும்
ஒவ்வொரு உயிர் காப்பீட்டாளருக்கும்
உத்தரவாத நன்மைகளின் மொத்த
கமிஷன் மதிப்புக்கு S\$100,000 வரை.

கட்டாயமில்லாத கௌ மூல ஆயுள் அல்லது மதிர்வா வழங்கல் பாலிசிகள்

ஒவ்வொரு பாலிசிக்கும் உத்தரவாத
காப்பீட்டுத் தொகைக்கு S\$100,000
மற்றும் உத்தரவாத சரண்டர்
மதிப்புக்கு S\$50,000 வரை.

கட்டாயமில்லாத கௌ வாடாந்திர வாமானங்கள்

ஒவ்வொரு பாலிசிக்கும் ஒவ்வொரு
உயிர் காப்பீட்டாளருக்கும் உத்தரவாத
நன்மைகளின் கமிஷன் மதிப்புக்கு
S\$100,000 வரை.

கட்டாயமில்லாத கௌ கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்

ஒவ்வொரு பாலிசிக்கும் ஒவ்வொரு
உயிர் காப்பீட்டாளருக்கும் உத்தரவாத
காப்பீட்டுத் தொகைக்கு S\$100,000
வரை.

விபத்து மற்றும் உடல்நல (A&H) பாலிசிகள்

முழுமையாக காப்பீடு வழங்கப்படும்,
சில சூழல்களில் பிரதான
பாலிசியின் காப்பீட்டுத் தொகையின்
ஒரு பகுதியை அல்லது கூடுதலாக
வழங்கும் இணைப்புகள் தவிர.

சேமிப்பு மதிப்புகள் (வட்டி உட்பட), குப்பன் வைப்புகள், முன்கூட்டிய பிரீமியம் கட்டணங்கள்,
பிரீமியம் திரும்பப்பெறல்கள் மற்றும் கோரப்படாத பணம் ஆகியவையும் காப்பீடு
செய்யப்படும்.

பிரிவு 3

உங்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால்

PPF திட்ட உறுப்பினரான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால்,
பின்வருவனவற்றில் ஒன்று நடைபெறும்:

1

மற்றொரு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றம்:

(விரும்பத்தக்க விரும்பம்)

மற்றொரு காப்பீட்டு நிறுவனம் உங்கள் பாலிசியை ஏற்கலாம். மொத்த காப்பீடு
வரம்பை மீறினால் அது அதற்கேற்ப சரிசெய்யப்படும்.

2

தொடர் மலோண்மை:

உங்கள் பாலிசி முதிர்ச்சி அடையும் அல்லது காலாவதியாகும் வரை அதை தொடர்ந்து
நிர்வகிக்க ஒரு காப்பீட்டு நிறுவனம் நியமிக்கப்படும். வரம்புகளை மீறினால் காப்பீடு
சரிசெய்யப்படலாம்.

3

மாபிவா:

(காறதைந்த வாய்ப்புள்ள விரும்பம்)

SDIC வரம்புகளுக்கு உட்பட்டு முன்கூட்டிய முடிவுக்கு பாலிசிதாரர்களுக்கு
இழப்பீடு வழங்கும்.

காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்ற தேதியன்று அல்லது அதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட
கோரிக்கைகள் அல்லது முடிக்கப்பட்ட பாலிசிகள் (எ.கா. முதிர்ச்சி, சரண்டர்) வரம்புகளுக்கு
உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.

பாதுகாப்பு கணக்கீட்டு விளக்கம்

பின்வரும் விளக்கம் பாலிசிதாரர்களின் பாதுகாப்புத் தொகை வெவ்வேறு சூழல்களில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

எடுத்துக்காட்டு:

பாலிசி உரிமையாளரும் உயிர் காப்பீட்டாளரும் ஒரே நபர்

நீங்கள் பாலிசி உரிமையாளராக, X காப்பீட்டு நிறுவனத்தில் 3 தனிப்பட்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் இந்த மூன்று பாலிசிகளிலும் நீங்களே உயிர் காப்பீட்டாளர். பாலிசிகளுக்கு 3 தனத்தனி பயனாளிகள் (A, B மற்றும் C) உள்ளனர். மொத்த உத்தரவாத காப்பீட்டுத் தொகை S\$600,000 மற்றும் மொத்த உத்தரவாத சரண்டர் மதிப்பு S\$150,000 — இரண்டும் S\$500,000 மற்றும் S\$100,000 வரம்புகளை மீறுகின்றன. X காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால் மற்றும் கோரிக்கை இருந்தால் அல்லது நீங்கள் சரண்டர் செய்ய முடிவு செய்தால், பாதுகாப்பு விகிதங்கள் பயன்படுத்தப்படும். மரண கோரிக்கையில் A S\$166,667 பெறுவார், B S\$83,333 பெறுவார், C S\$250,000 பெறுவார். மூன்று பாலிசிகளும் சரண்டர் செய்யப்பட்டால் நீங்கள் S\$100,000 பெறுவீர்கள்.

	உத்தரவாத காப்பீட்டுத் தொகை	உத்தரவாத சரண்டர் மதிப்பு
பாலிசி 1 (எ.கா. தனிப்பட்ட மூல ஆயுள் பாலிசி)	S\$200,000	S\$100,000
பாலிசி 2 (எ.கா. தனிப்பட்ட மூதிர்வு வழங்கல் பாலிசி)	S\$100,000	S\$50,000
பாலிசி 3 (எ.கா. தனிப்பட்ட கால பாலிசி)	S\$300,000	-
மொத்தம்	S\$600,000	S\$150,000
பாதுகாக்கப்பட்ட தொகை (வரம்புக்கு உட்பட்டது)	S\$500,000	S\$100,000
பாதுகாப்பு விகிதங்கள்	83.3% ¹	66.7% ²

பாதுகாப்பு விகிதங்கள் பயன்படுத்திய பின் இழப்பீட்டு தகவல்கள்

பாலிசி 1 — பயனாளி A	S\$166,667 ³	S\$66,667 ⁴
பாலிசி 2 — பயனாளி B	S\$83,333	S\$33,333
பாலிசி 3 — பயனாளி C	S\$250,000	-
மொத்தம்	S\$500,000	S\$100,000

குறிப்புகள்:

¹ $500 \div 600 \times 100\% = 83.3\%$ ² $100 \div 150 \times 100\% = 66.7\%$ ³ $S\$200,000 \times 83.3\% = S\$166,667$ ⁴ $S\$100,000 \times 66.7\% = S\$66,667$

பொது காப்பீட்டு பாலிசிகளுக்கான PPF காப்பீடு

காப்பீடு செய்யப்படும் பொது காப்பீட்டு பாலிசிகளின் வகைகள்:

- ✓ மோட்டார் வாகன சட்டம் மற்றும் தொழிலாளர் காயம் இழப்பீட்டு சட்டத்தின் கீழ் கட்டாய காப்பீட்டு பாலிசிகள்
- ✓ குறுகிய கால விபத்து மற்றும் உடல்நல (A&H) பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட மோட்டார் வாகன காப்பீட்டு பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட பயண காப்பீட்டு பாலிசிகள்
- ✓ தனிப்பட்ட சொத்து (கட்டிடம் மற்றும் உள்ளடக்கம்) காப்பீட்டு பாலிசிகள்
- ✓ வெளிநாட்டு வீட்டு உதவியாளர் காப்பீட்டு பாலிசிகள்



பொது காப்பீட்டு பாலிசிகள் முழுமையாக காப்பீடு செய்யப்படும், பின்வரும் சந்தர்ப்பங்களைத் தவிர:

- ✓ தனிப்பட்ட மோட்டார் வாகன காப்பீட்டு பாலிசிகளின் கீழ் சொந்த சொத்து சேதம் கோரிக்கைகளுக்கு S\$50,000 வரம்பு
- ✓ தனிப்பட்ட சொத்து (கட்டிடம் மற்றும் உள்ளடக்கம்) காப்பீட்டு பாலிசிகளின் கீழ் சொத்து சேத கோரிக்கைகளுக்கு S\$300,000 வரம்பு

உங்கள் பொது காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால்

காப்பீட்டு நிறுவனத்தை கலைக்கும் ஆணை பிறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட கோரிக்கைகளுக்கு பாலிசிதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். பொருந்தும் இடத்தில் பயன்படுத்தப்படாத காப்பீட்டு காலத்திற்கான பிரீமியங்கள் சமனான விகிதத்தில் திரும்பப் பெறப்படும். பாலிசிதாரர்கள் பின்னர் மற்ற பொது காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மாற்று காப்பீட்டை நாடலாம்.

SDIC இன் கீழ் உங்கள் பாதுகாப்பு தானியங்கியாகும்

உங்கள் காப்பீட்டு நிறுவனம் தோல்வியுற்றால்:

1

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனிக்கவும்
— வெகுஜன ஊடகங்கள் மூலம்.

2

PPF நிதியிலிருந்து கட்டணங்கள் உங்களுக்கு
வழங்கப்படும்.

3

காப்பீட்டு வரம்புகள் காரணமாக பகுதி இழப்பீடு
மட்டுமே கிடைக்கும் பட்சத்தில், மீதமுள்ள
தொகைக்காக கலைப்பாளரிடம் கோரிக்கை
தாக்கல் செய்யலாம்.

நீங்கள் SDIC-க்கு எந்த விண்ணப்பப் படிவத்தையும் நிரப்ப
வேண்டியதில்லை அல்லது எந்த பிரீமியமும் செலுத்த
வேண்டியதில்லை. உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன்
உங்கள் தனிப்பட்ட விவரங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை
உறுதிப்படுத்திக்கொள்ளவும்.



மேலும் காண்க

மேலும் தகவல்களை அறிய www.sdic.org.sg
வைப்புக் காப்பீடு திட்டத் தளத்திற்கு வருகை
தாருங்கள்.



www.facebook.com/sdicsg



www.instagram.com/sdicsg



www.tiktok.com/@sdicsg

மேலும் தகவல்களுக்கு: www.sdic.org.sg
மின்னஞ்சல்: infosdic@sdic.org.sg

SDIC

Deposit Insurance
Policyowners' Protection

